

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

தனமல்விலை பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று தேறிய சொத்துக்கள் மாற்றங்கள் கூற்று, காசுப் பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் ஏனைய விளக்கமளித்தல் தகவல்களின் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் 172 (1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 10(1) உப பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காண்பிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக் கூற்றுக்களிலிருந்து 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு தனமல்விலை பிரதேச சபையின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப் பாய்ச்சல் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கீட்டுக் நடைமுறைகளுக்கு இணங்க உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் தொடர்பான ஆளுகைத் தரப்பினரின் பொறுப்புகள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு நடைமுறைகளுக்கு அமைவாக தயாரித்தல் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் இன்றிய நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் நடைமுறை சம்பந்தமான பொறுப்பு ஆளுகைத் தரப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள், சொத்துக்கள், பொறுப்புகள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப் பரப்பு (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களற்றவை என்பதற்கு நியாயமான உறுதிப்பாட்டை வழங்குவதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வு அறிக்கையை வழங்குவதும் எனது குறிக்கோளாகும். நியாயமான உறுதிப்பாடானது உயர் மட்டத்திலான ஒரு உறுதிப்பாடாகக் காணப்படுகின்ற போதிலும், இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எவ்வேளையிலும் பொருண்மையான பிறழ் கூற்றுக்களை வெளிப்படுத்தும் என்பதற்கான ஒரு உத்தரவாதமாக இருக்கமாட்டாது. மோசடிகள் மற்றும் தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கத்தை ஏற்படுத்துவதன் காரணமாக பொருண்மையான பிறழ்கூற்றுக்கள் ஏற்படக்கூடியதுடன் இந்நிதிக் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துபவர்களால் எடுக்கப்படுகின்ற பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கவனித்தல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டது. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பதற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் மோசடிகள் ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான தெளிவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்திய கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தமானதன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை மற்றும் முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புகளின் வெளிப்படுத்தல்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடங்களுக்கு அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் நிகழ்வுகள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக கணக்காய்வின் விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபை செயற்பட்டுள்ளதா எனவும்

- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் கீழே குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடக்குகின்றன.

- (அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் ஒத்திருக்கின்றன.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

(அ)	கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
	மீளாய்வாண்டின் 03 செயற் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட ரூபா 12,977,139 தொகை என்பன மூலதனமாக்கப்பட்டிருக்கவில்லை.	2025 ஆம் ஆண்டில் சீராக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக .	நிலையான சொத்துக்கள் சரியாக கணக்கீடு செய்யப்பட வேண்டும்.
(ஆ)	மீளாய்வாண்டு திசம்பர் 31 இல் உள்ளவாறு பொறிகள் மற்றும் உபகரணங்களாக கணக்கிடப்பட வேண்டிய ரூபா 3,486,447 தொகை தளபாடங்கள் மற்றும் பொருத்திகளின் கீழ் கணக்கீடு செய்யப்பட்டிருந்தன	- மேற்படி -	- மேற்படி -
(இ)	மீளாய்வாண்டில் ரூபா 43,800 இற்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்த 02 புல் வெட்டும் இயந்திரங்களின் பெறுமதி கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.	- மேற்படி -	- மேற்படி -
(ஈ)	மீளாய்வாண்டு திசம்பர் 31 இல் உள்ளவாறு திருப்பி செலுத்த வேண்டிய நானாவிக வைப்புக்களின் பெறுமதி ரூபா 8,087,733 தொகையால் கூடுதலாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது	- மேற்படி -	கணக்குகள் சீராக்கம் செய்யப்பட வேண்டும்.

- (உ) மீளாய்வாண்டு திசெம்பர் 31 இல் 2025 ஆம் ஆண்டில் நிறுத்தி வைத்தல்
உள்ளவாறு ரூபா 385,923 தொகையான இறுதிக் கணக்குகளை தொகையை சரியாக
நிறுத்தி வைத்தல் தொகை கணக்கீடு தயாரிக்கும் போது கணக்கீடு செய்யப்பட
செய்யப்பட்டிருக்கவில்லை. சீராக்குவதற்கு வேண்டும்.
நடவடிக்கை எடுப்பதாக.

1.7 இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத் தீர்மானங்களுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடனான இணங்காத சந்தர்ப்பங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டம் 19 (xii) பிரிவு	விடயப் பொறுப்பு அமைச்சரின் அனுமதி பெறப்படாமல் தனமல்விலை பேருந்துத் தரிப்பிடத்தில் அமைந்துள்ள 03 கடைகள் 30 வருட காலப்பகுதிக்காக குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.	அங்கீகாரம் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதாக	நீண்ட காலமாக ஆதனங்களை குத்தகைக்கு வழங்குவதற்குரி ய விடய பொறுப்பு அமைச்சரின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்
(ஆ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப் பிரமாணம்			
(i) நிதிப் பிரமாணம் 770(4)	சபைக்கு சொந்தமான வாகனங்கள் மற்றும் 09 இயந்திரங்கள் 01 ஆண்டு முதல் 19 ஆண்டு காலமாக விளைவற்று காணப்பட்டன	நிதி பிரமாணங்களின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதாக	செயலாற்ற நிலைமையில் காணப்படும் வாகனங்களை திருத்துவதற்கும் கைதவிப்பதற்கு ம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்
(இ) 2006 இன் 12 ஆம் இலக்க முத்திரை கட்டண (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 4 (ஐ) பிரிவு	ஏதேனும் ஆதனமொன்றை குத்தகைக்கு வழங்கும் போது அறவிடப்பட வேண்டிய முத்திரை கட்டணங்களான ரூபா 120,621 தொகை குத்தகையாளர்களிடம் இருந்து அறவிடப்பட்டு இருக்கவில்லை	நிலுவை தொகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக	சுற்றறிக்கை பிரகாரம் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்

2. நிதி மீளாய்வு
2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்காக சபையின் மீண்டுவரும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 29,874,162 ஆக இருந்ததுடன், அதனோடொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவினத்தை விஞ்சிய மீண்டெழும் வருமானம் ரூபா . 23,211,085 ஆக இருந்தது.

2.2 வருமான நிர்வாகம்
2.2.1 வருமானம் சேகரிப்பின் செயலாற்றல்

சபையின் வருமான சேகரிப்பின் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புக்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டில் பட்டியலிடப்பட்டிருந்த ரூபா .53,243,710 ஆன மொத்த வருமானத்தில் ஆண்டின் இறுதி திகதி வரையில் ரூபா 22,943,039 தொகை அறவிடப்படாமல் இருந்ததுடன் அது பட்டியலிட்ட வருமானத்தில் 57 சதவீதம் ஆக இருந்தது.	அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக	ஆண்டிற்கான வருமானத்தை ஆண்டின் போதே அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டில் சனவரி 01 இல் உள்ளவாறு முன்னைய ஆண்டுகளுக்குரிய நிலுவை வாரச்சந்தை கட்டண வருமானம் ரூபா 10,518,074 ஆக காணப்பட்டதுடன் ஆண்டில் 15 சதவீதம் அதாவது ரூபா . 1,553,000 தொகை மாத்திரம் கிடைத்திருந்தது.	2025 ஆம் ஆண்டின் போது நிலுவை	நிலுவை வருமானத்தை உடன்படிக்கை பிரகாரம் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(இ) மீளாய்வாண்டில் சனவரி 01 இல் உள்ளவாறு முன்னைய ஆண்டுகளுக்குரிய நிலுவை இயந்திர வாடகை வழங்கும் வருமானம் ரூபா 2,979,470 ஆக காணப்பட்டதுடன் ஆண்டில் நிலுவை வருமானத்தில் 07 சதவீதம் அதாவது ரூபா .207,615 தொகை மாத்திரம் கிடைத்திருந்தது.	எதிர்வரும் காலங்களில் எஞ்சிய பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாக	- மேற்படி -

2.2.2 நீதிமன்றத் தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணங்கள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதியில் உள்ளவாறு கிடைக்க வேண்டிய நீதிமன்றத் தண்டப் பணம் ரூபா 13,794,768 மற்றும் முத்திரைக் கட்டணங்கள் ரூபா 4,309,994 ஆக இருந்தது.	எதிர்வரும் காலங்களில் நிலுவை வருமானத்தை அறவிடுவதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாக	நிலுவை வருமானத்தை ஆண்டினுள் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 செயலாற்றல்

பிரதேச சபைகள் கட்டளைச் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் பொதுமக்கள் சுகாதாரம், பொது பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் பொது வீதிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், பொதுமக்களின் பொழுது போக்கு வசதிகள் மற்றும் நலன்புரி போன்ற சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த குறிக்கோள்களை நிறைவேற்றுதல் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

தனமல்வில் பிரதேச சபை அதிகார பிரதேசத்திற்குரிய 7 ஆம் கட்டை விளையாட்டு அரங்கை சுற்றி பாதுகாப்பு வேலியொன்றை நிர்மாணிப்பதற்குரிய கம்பி தூண்கள் பொருத்துவதற்காக கொங்கிரீட் இடுவதற்கு மதிப்பீடு செய்யப்படாதிருந்ததால் பொருத்தப்பட்ட கம்பி தூண்கள் விழுந்து வேலி கழன்று போயிருந்ததுடன் ரூபா 408,248 செலவிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட பாதுகாப்பு வேலியிலிருந்து எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை

மீண்டும் வேலியை உரிய நிலைக்கு கொண்டு வருவதற்கு புதிய மதிப்பீடு ஒன்றின் கீழ் நிதி ஏற்பாடு செய்வதாக

செயற்திட்டத்தை சரியாக மேற்கொள்ள வேண்டும்

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

(அ) 2023 ஆம் ஆண்டு கெப் வண்டியொன்று விபத்துக்கு உட்பட்ட காரணத்தினால் இடம்பெற்ற ரூபா 120,000 ஆன நட்பம் சாரதியிடமிருந்து அறவிடப்பட வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டிருந்த போதும் அது செயற்படுத்தப்பட்டு இருக்கவில்லை.

2020 ஜூன் முதல் அறவிடுவதற்கு விடய பொறுப்பு உத்தியோகத்தருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக

குறித்த பரிந்துரைகளை விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும்.

(ஆ) தனமல்வில் பிரதேச சபைக்கு சொந்தமான 22 வாகனங்கள் மற்றும் இயந்திர உபகரணங்களுக்காக வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளப்படாதிருந்ததுடன் அதில் 07 வாகனங்களின் பதிவுச் சான்றிதழ் இல்லாமல் இருந்ததுடன் மேலும் 10 வாகனங்கள் 01 ஆண்டு முதல் 23 ஆண்டுகள் வரை வருமான அனுமதி பத்திரம் பெற்றுக் கொண்டிருக்க வில்லை.

வருமான அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு விடய உத்தியோகத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக

பதிவினை முறைப்படுத்தி வாகனங்கள் இயந்திர உபகரணங்களுக்காக வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்

- (இ) சபை பயன்படுத்தப்படும் மாகாண சபைகள் மற்றும் பதிவு உரித்து உரித்தை கல்ரோலிற்காக 2015 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற கையேற்று காப்புறுதி முதல் காப்புறுதி மேவுகையொன்று அமைச்சிடமிருந்து பதிவுச் சான்றிதழ் மேவுகை பெற்றுக் பெற்றுக் கொள்ள வழங்கப்பட வலங்கப்பட்டுள்ளதாக கொள்ளப்பட வேண்டும் வில்லை என்பதாக
- (ஈ) வெளிமட பிரதேச சபையால் தனமல் விள பிரதேச சபைக்கு வலங்கப்பட்டிருந்த மோட்டர் கேடரை சபைக்கு கையேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கவில்லை. சொத்துக்கள் கை இயந்திர பொறிகளின் மாற்றங்களின் கீழ் உரித்தை சபைக்கு விரைவில் கை கையேற்கப்பட வேண்டும் எடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக
- (உ) பிரதேச சபையால் குத்தகைக்கு விடப்பட்ட 4 கடைகளின் குத்தகையாளர்களுடன் ஒப்பந்தங்களில் ஈடுபாதிருந்ததுடன் 4 கடைகளின் ஒப்பந்த காலம் காலாவதியாகி 1 முதல் 11 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட வில்லை. ஒப்பந்தம். செய்வதற்குத் தேவையான ஆதனங்களை குத்தகைக்கு அறிவுறுத்தல்கள் விடய விடும் போது ஒரு ஒப்பந்தம் உத்தியோகத்தர்களுக்கு செய்யப்பட வேண்டும். வலங்கப்பட்டுள்ளதாக
- (ஊ) 2015 ஒக்தோபர் முதல் 2022 நவம்பர் வரையிலான காலப் பகுதிக்கான 3 சதவீத ஊழியர் நம்பிக்கை நிதிய பங்களிப்புகளை செலுத்தாத காரணத்தால், சபைக்கு ரூபா. 534,643 மேலதிக கட்டணம் விதிக்கப்பட்டிருந்ததுடன் 2024 சனவரி 30 ஆந் திகதிய் 01/41 ஆம் இலக்க உறுதிச்சீட்டு மூலம் இம்மிகை கொடுப்பனவு செலுத்தப்பட்டிருந்தது. சட்டப்பூர்வ கடப்பாடு பணம் கொடுப்பனவு காரணமாக பணம் பொறுப்பான செலுத்த நடவடிக்கை உத்தியோகத்தர்கள் நிதிப் பிரமாணம் 156 இன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எடுத்ததாக

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) பிரதேச சபைக்குச் சொந்தமான 134 காணிகளின் உரித்தை சபைக்கு கையேற்கப்படாதிருந்ததுடன் 132 காணிகளின் அளவீடு மேற்கொள்ளப் பட்டிருக்கவில்லை.	அனைத்து ஆதனங்களினதும் அளவீட்டுப் பணிகளும் முடிக்கப்பட்டு, தீர்வு செய்யப்பட்டு, கையேற்க நடவடிக்கை எடுப்பதாக	பிரதேச சபைக்குச் சொந்தமான காணிகளின் உரித்தை விரைவில் கையேற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) பிரதேச சபைக்குச் சொந்தமான ரூபா 49,576,867 பெறுமதியான காணிகள் மற்றும் கட்டிடங்கள் நிலையான சொத்துக்கள் பதிவேட்டில் உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	2025 ஆம் ஆண்டில் நிலையான சொத்துக்களை காணி மற்றும் கட்டிடங்கள் பதிவேட்டின் கீழ் உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாக	நிலையான சொத்துக்கள் பதிவேடு புதுப்பிக்கப்பட்டு சரியாக பராமரிக்கப்பட வேண்டும்.

(இ)	சபைக்குச் சொந்தமான 94 மயானங்கள், வாரசவச்சைநத அமைந்துள்ள 03 காணிகள், 10 விளையாட்டு மைதானங்கள், மதிப்பீடு செய்யப்பட்டு கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.	18 மயானங்களின் அளவீடு செய்வதற்கான கட்டணம் செலுத்தப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக.	சபைக்குச் சொத்துக்கள் மதிப்பிடப்பட்டு கணக்கீடு செய்யப்பட வேண்டும்.
-----	--	--	--

3.4 மனித வள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதியில் உள்ளவாறு சபையின் 04 பதவிகளுக்குரிய 09 ஊழியர்களுக்கு பற்றாக்குறையொன்றும் 02 பதவிகளுக்கரிய 02 மிகைகளும் காணப்பட்டன.	உள்ளூராட்சி மன்ற ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக .	ஊழியர் மிகை மற்றும் பற்றாக்குறையை சமப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்
(ஆ) ஊழியர் கடன்		
மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதியில் உள்ளவாறு இடமாற்றம் பெற்றுச் சென்ற, ஓய்வுபெற்ற, வேலையில் இடை நிறுத்தம் செய்யப்பட்ட, சேவையை விட்டுச் சென்ற மற்றும் மரணித்த 07 உத்தியோகத்தார்களிடமிருந்து ரூபா 273,535 தொகை அறவிடப்பட வேண்டியிருந்தது.	சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக	நிலுவை ஊழியர் கடன்களை விரைவில் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டிற்காக பிரதேச சபையால் தயாரிக்கப்பட்டிருந்த பாதீட்டின் பிரகாரம் மதிப்பிடப்பட்ட வருமானங்கள் மற்றும் செலவினங்கள் ஆண்டின் உள்ளவாறான வருமானங்களுக்கு இடையே ஒப்பிடும் போது 07 வருமான விடயங்களில் 05 சதவீதம் முதல் 102 சதவீதம் வரையிலும் 06 செலவின விடயங்களில் 44 சதவீதம் முதல் 233 சதவீதம் வரையான விலகல் அவதானிக்கப்பட்டது	எதிர்காலத்தில் முறையாக பாதீட்டை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக	வருடாந்த பாதீடு நடைமுறைச்சாத்தியமாக தயாரிக்கப்பட வேண்டிதுடன் அந்த இலக்குகளை அடைவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்